

# அதை வேலையில் வைத்திருங்கள் ...COVID இலிருந்து பாதுகாப்பாகுங்கள்!

## COVID பகலுணவுப் பட்டியலில் இருக்கக் கூடாது

- ஏனையோரிடமிருந்து ஒரு பாதுகாப்பான தொலைவில் உண்ணுங்கள்
- உண்டு முடித்து ஆட்களுடன் பழக உங்கள் முகமுடியை மீண்டும் போட்டுக் கொள்ளுங்கள்
- உணவைப் பெற வேறாகச் செல்லுங்கள்

வேலைத்தளத்தில் COVID-19 ஐத்  
தவிர்ப்பதைப் பற்றி மேலும் தகவல்களுக்காக  
1-877-202-0008 ஐ அழையுங்கள்  
அல்லது [Ontario.ca/covidsafety](https://ontario.ca/covidsafety) இற்குச் செல்லுங்கள்